

Purple Pond

a monthly newsletter from PurplePond

◀ Edition : MAY 2024

GST Collections Soars Like Summer Heat



www.purplepond.in

INSURANCES

MUTUAL FUNDS

FIXED DEPOSITS

RBI, CG BONDS

WILLS

April 2024 has been blazing hot with temperatures rising across India and the poll campaign adding to the heat.



On the economic front, we have something to be delighted about - GST collections have finally crossed the 2,00,000-crore mark, thereby establishing the fact that the indirect tax (GST) change has finally started to pay off. Kudos to the consistent effort made by the government and the revenue department in taking the initiatives to plug the loopholes in the system, by comparing the data of the assessee direct tax (IT) filing and tightening the noose on the e-way bill issuance. This buoyancy in collection will allow the incoming government to explore rationalizing rates and reduce the number of slabs paving the way for unified single (or dual) tax slab structure.

With the Direct tax collections also being robust, the government is sitting in a comfortable position with respect to fiscal deficit.

Similarly, the sale of consumer durable and motor vehicles has continued to be encouraging, the marked shift of people buying air conditioners and SUVs over entry-level and mid segment cars, clearly establishes the aspirational inclination of the buyer.

The banks and the nonbanking financial companies (NBFC) have been under rough weather with the regulator (RBI) cracking the whip on compliance leniency, with some big names having to suffer ignominy.

While the government spending has taken a dip due to the prevalence of the election commission's model code of conduct, the cash economy has taken an up tick, and this is progressively expected to increase consumers spending.

The markets continue to hold, though they look a little bit edgy. The valuations currently seem a little bit stretched, and investors are once again advised to exercise caution and explore options to park some money in debt to capitalize on any upcoming buying opportunities in case the market takes an unfavorable dip.

Stay hydrated, stay healthy, cast your vote in your constituency, and let us together look forward to a stable government by the time the next issue hits your mailbox.

Team Purple Pond

Wishes you a Happy

MOTHERS DAY



ஏப்ரல் 2024 ல் இந்தியா முழுவதும் வெப்பநிலை அதிகரித்தது மட்டுமல்லாமல், தேர்தல் பிரச்சாரங்களும் சூடு பிடிக்க நடந்தன.



பொருளாதாரப் பார்வையில், நாம் மகிழ்ச்சியடைய வேண்டிய ஒன்று உள்ளது - GST வசூல் இறுதியாக 2,00,000-கோடியைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் மறைமுக வரி (ஜிஎஸ்டி) யில் ஏற்பட்ட இந்த மாற்றம் பயனளிக்கத் தொடங்கியது என்பதை தெரிவிக்கிறது. மதிப்பீட்டாளர்களின் நேரடி வரி தாக்கல் (IT) தரவுகளை ஒப்பிட்டு, e-way பில் வழங்குவதில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதன் மூலம் அமைப்பில் உள்ள ஓட்டைகளை அடைப்பதற்காக அரசாங்கத்தாலும் வரித் துறையாலும் தொடர்ந்து எடுக்கப்பட்ட முயற்சிகளுக்குப் பாராட்டுக்கள். வரி வசூலில் காணப்படும் இந்த வளர்ச்சி, புதிய அரசு வரி விகிதங்களை நியாயப்படுத்து வதற்கான சாத்தியங்களை ஆராயவும், வரிப் படிநிலைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், ஒரே (அல்லது இரட்டை) வரி படிநிலை கட்டமைப்பிற்கான வழிவகுக்கும்.

நேரடி வரி வசூலும் சிறப்பாக இருப்பதால், அரசின் நிதி பற்றாக்குறை (fiscal deficit) கவலையற்ற நிலையில் உள்ளது. அதேபோல், நுகர்வோர் நீடித்து பயன்படுத்தும் பொருட்களும், மோட்டார் வாகன விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடுத்தர விலை கார்களை விட ஏரகண்டினர்கள் மற்றும் SUV க்களை வாங்குவதில் மக்களிடம் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றம், வாங்குபவர்களின் விருப்பங்களை (aspirational inclination) தெளிவாகக் காட்டுகிறது.

ஒழுங்குபடுத்தும் அமைப்பான ரிசர்வ் வங்கி, கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதில் சலுகை காட்டியமைக்காகக் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருவதால், வங்கிகளும் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் (NBFC) சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. சில பெரிய நிறுவனங்கள் ஒழுக்கமின்மைக்கான விளைவை சந்திக்க வேண்டியிருந்தன.

தேர்தல் ஆணையத்தின் 'மாதிரி நடத்தை' விதிமுறைகள் (election commission's model code of conduct) அமலில் இருப்பதால், அரசாங்க செலவுகள் குறைந்துள்ளன. ஆனால், ரொக்கப்

பொருளாதாரம் (cash economy) அதிகரித்து வருகிறது. இதனால், நுகர்வோர் செய்யும் செலவுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பங்குச்சந்தைகள் நிலையானதாகவே இருந்தாலும், ஓரளவு ஏற்ற இறக்கத்துடன் இருப்பது போல் தான் தெரிகிறது. இப்போது உங்களிடம் இருக்கும் முதலீட்டுக்கான பணத்தை கடன் பத்திரங்கள் மற்றும் கடன் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதால், வரும் மாதங்களில் திடீர் வீழ்ச்சி ஏற்படும் பட்சத்தில் அந்த வாய்ப்பை பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.

உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காத்து உங்கள் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றுங்கள். எங்கள் அடுத்த செய்தித்தொகுப்பு உங்களை வந்தடையும் போது, ஒரு நிலையான ஆட்சி அமையும் என்று நாம் அனைவரும் எதிர்பார்க்குவோம்.

பர்ப்பி ஸ்பாண்டின்

இனிய
அன்னையர் தின
வாழ்த்துக்கள்



MARKET HIGHLIGHTS

Key Domestic Market Highlights

The Indian equity markets have remained strong on the top for sometime now. Though the markets tend to remain volatile both at the top and in the bottom, the markets have remained surprisingly resilient.

The favourable factors for the market has been

- Infrastructure growth has shown promise at 6.72% vs 4.06%
- Similarly, Industrial production has grown to 5.7% vs 4.1%
- GST mop up crosses 2L crores for the first time in April 2024
- Raising government investment in infrastructure has a tendency to have a multiplier effect on the economy
- Top 7 property markets register second consecutive month of home sales above 70,000 units (this is despite the home loan rates remaining high)
- Recovery in Real Estate sector will ensure the migrant & informal labourers will be gainfully employed
- Key urban consumption indicators, HFIs (High Frequency Indicators - such as passenger vehicles sale and air passenger traffic), and those for industrials (including power demand, credit growth, manufacturing PMI - Purchasing Managers' Index) continue to exhibit robust uptrends meaning the economy is firing on all cylinders.
- Brisk Direct Tax (IT) and Indirect Tax (GST) collection means that government will not indulge in borrowing more than what it budgeted.
- Government has permitted exports of onion with a minimum export price of \$550 per ton will bring additional foreign exchange earnings and remunerative cash flow for the farmers
- 7.80L new member addition in EPFO signifies Increased formalisation of labour forces. the silver lining is that 56% of this incremental registration of age group 18-25 years.
- Global Capability Centres (GCC) are offshore units established by multinationals to perform a range of functions. They have been a growth engine in the service sector. And has now started expanding to tier 2 cities. This shall not only be a great employment provider for the young population, but also prevent migration and concentration of economic activity only in tier 1 cities.

உள்ளாட்டு சந்தையின் முக்கிய சிறப்பம்சங்கள்

இந்தியப் பங்குச்சந்தைகள் சில காலமாகவே உச்சத்தில் வலுவாகவே உள்ளன. சந்தைகள் மேலேயும் கீழேயும் சென்று, சற்று நிலையற்றதாக அவ்வப்பொழுது இருந்தாலும், பொதுவாக சந்தைகள் வியக்கத்தக்க வகையில் மீள்தன்மையுடனேயே இருக்கின்றன.

உள்ளாட்டு சந்தைக்கு சாதகமான காரணிகள்

- உள்கட்டமைப்பு வளர்ச்சி 4.06 % லிருந்து 6.72% என்று மேம்பட்டிருக்கிறது
- இதே போல், தொழில்துறை உற்பத்தி 4.1% லிருந்து 5.7% ஆக அதிகரித்துள்ளது.
- ஏப்ரல் 2024 இல் முதல் முறையாக GST வசூல் 2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது
- உள்கட்டமைப்பிற்காக அரசாங்க முதலீட்டை உயர்த்துவது, பொருளாதாரத்தில் பல மடங்கு நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
- வீட்டுக் கடன் விகிதங்கள் அதிகமாக இருந்தாலும், முதல் 7 சொத்துச் சந்தைகள் (property markets), தொடர்ந்து இரண்டாவது மாதமாக 70,000 யூனிட்களுக்கு மேல் வீட்டு விற்பனையைப் பதிவு செய்திருக்கின்றன.
- மீண்டு வரும் ரியல் எஸ்டேட் துறை, புலம்பெயர்ந்த மற்றும் அமைப்புசாரா/ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர்கள், பயனுள்ள வகையில் பணி பெறுவதை உறுதி செய்யும்.
- முக்கிய நகர்ப்புற நுகர்வு குறிகாட்டிகள், அதிக அதிர்வெண் குறிகாட்டிகள் (பயணிகள் வாகனங்கள் விற்பனை மற்றும் விமானப் பயணிகள் போக்குவரத்து போன்றவை), மற்றும் தொழில்துறைகளுக்கானவையான மின் தேவை, கடன் தேவை, உற்பத்தி PMI (கொள்முதல் மேலாளர்களின் குறியீடு) உட்பட அனைத்தும் தொடர்ந்து வலுவான உயர்வை வெளிப்படுத்துகின்றன. எனவே, பொருளாதாரம் மிகச்சிறந்த முறையில் வளர்ந்து வருகிறது.
- நேர்த்தியாக நேரடி வரி (IT) மற்றும் மறைமுக வரி (GST) வசூல் செயல்பட்டு வருவதால், அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டை விட அதிகமாகக் கடன் வாங்குவதில் ஈடுபடாது.
- டன் ஒன்றுக்கு 550 டாலர் என்கிற குறைந்தபட்ச ஏற்றுமதி விலையுடன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ளது. இது அந்நியச் செலாவணி வருவாயையும், விவசாயிகளுக்கு கூடுதல் மற்றும் லாபகரமான பணப்புழக்கத்தையும் ஏற்படுத்தும்.
- EPFO இல் 7.80 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்த்திருப்பது, தொழிலாளர் வளம் முறைப்படுத்தப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. இந்தப் பதிவில், 18-25 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாகச் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- உலகளாவிய திறன் மையங்கள் - இவை பலவிதமான செயல்பாடுகளைச் செய்ய பன்னாட்டு நிறுவனங்களால் நிறுவப்பட்ட மையங்கள் ஆகும். இவை சேவைத்துறைக்கு மிகப் பெரிய வளர்ச்சியைக் கொடுத்து வருகிறது. நம் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் வாழும் இளைஞர்களின் சிறப்புத் திறமைகள், சிறப்புச் செயல்பாட்டு திறன்கள், குறைந்த செலவு - இவற்றைப் பயன்படுத்த நிறுவப்பட்ட இவை, இப்பொழுது இரண்டு அடுக்கு நகரங்களுக்கு விரிவடையத் தொடங்கியுள்ளது. இது இளைஞர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பை வழங்குவதோடு மட்டுமன்றி, முதல் அடுக்கு நகரங்களிலிருந்து இடம்பெயர்வு மற்றும் அங்கு மட்டுமே இருக்கும் பொருளாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதைத் தவிர்க்கும் யுக்தியாக இருந்து வருகிறது.

MARKET HIGHLIGHTS

Key Domestic Market Highlights

The areas of concerns are

- Nifty now trades at 20.5X forward PE (1-year), which is 10% above its 10-year average and similar to its 5-year average.
- Valuations in Midcap and Smallcap stocks continue to be much more elevated
- The RBI stood out with its continued accumulation of gold reserves. According to weekly data of the RBI, gold holdings of the RBI was increased by 6-tonne in Feb 2024 alone. The RBI has now purchased over 13 tonnes of gold this year, bringing its total holdings to 817 tonnes.
- Funds flow into the equity markets from domestic institutional investors (DII) has been robust, there were negating the profit booking by foreign institutional investors (FII). Investors are requested to stay cautious specially considering the fact that election results as a possibility to swing the market either ways (remember a victory for NDA is already factored in and hence any result otherwise could result in a downward volatility in the short term)

உள்நாட்டு சந்தையின் முக்கிய சிறப்பம்சங்கள்

கவனம் செலுத்தவேண்டிய பகுதிகள்

- நி:ப்டி (NIFTY) இப்பொழுது 20.5X முன்னோக்கிய PE (1-ஆண்டு) இல் இருக்கிறது. இது, அதன் 10 ஆண்டு சராசரியை விட 10% அதிகமாகவும், அதன் 5 ஆண்டு சராசரியை ஒத்தும் இருக்கிறது.
- Midcap மற்றும் Smallcap பங்குகளின் மதிப்பீடுகள் இன்னும் அதிகமாக உயர்ந்து கொண்டே இருக்கின்றன
- ரிசர்வ் வங்கியில் தொடர்ந்து தங்கத்தின் கையிருப்பு அதிகரித்து வருகிறது. இவ்வங்கியின் வாராந்திர தரவுகளின்படி, பிப்ரவரி 2024ல் மட்டும் ரிசர்வ் வங்கியின் தங்கம் 6 டன்கள் அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு 13 டன் தங்கத்தை வாங்கியுள்ளது, அதன் மொத்த கையிருப்பு இப்பொழுது 817 டன்களாக உள்ளது.
- வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் (FII - Foreign Institutional Investors) லாப முன்பதிவை தவிர்த்தும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து (DII Domestic Institutional Investors) பங்குச் சந்தைகளுக்கு நிதி வரவு வலுவாக உள்ளது. தேர்தல் முடிவுகளால் சந்தையை எந்த வழியிலும் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதைக் கருத்தில் கொண்டு, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Monthly Market Snapshot

	30-03-2024	30-04-2024	Difference	Change in %
BSE Sensex	73,651	74,439	▲ 788	1.07
Nifty 50	22,327	22,588	▲ 261	1.17
Nifty Bank	47,125	49,279	▲ 2,154	4.57
BSE Mid Cap	39,322	42,109	▲ 2,787	7.09
BSE Small Cap	43,166	47,324	▲ 4,158	9.63
Gold (Rs./10 gm)	68,799	73,893	▲ 5,094	7.40
Silver (Rs./Kg)	77,800	83,900	▲ 6,100	7.84
USD/INR	83.38	83.50	▲ 0.12	0.14
Brend Crude (\$/Barrel)	87.48	82.68	▼ -4.8	-5.49
10 year G-Sec	7.05	7.20	▲ 0.145	2.06

MARKET HIGHLIGHTS


Indian Economic Indicators



Retail inflation eased considerably to 5.09 % in Mar 2024 from the peak of 7.44%.



Wholesale inflation contracted 0.53% in Apr 2024 from 0.20% in Mar 2024.




Government data showed that Gross Domestic Product (GDP) of the Indian economy was 8.4% in the month of Mar 2024.



IIP growth fell to 5.7% YoY in Feb 2024 from the peak of 11.7 in Oct 2023

Domestic Equity Markets



MARKET HIGHLIGHTS


Domestic Equity Markets




During the month of Apr 2024 Nifty 50 P/E was 22.00.



During the month of Apr 2024 Sensex P/E rose to 23.90.



During the month of Apr 2024 Nifty Midcap 100 P/E was 34.53



During the month of Apr 24 Nifty Smallcap 250 P/E was 28.98.

Returns of Major NSE Indices


2013	2014	2015	2016	2017	2018	2019	2020	2021	2022	2023	CYTD
IT 57.97%	Small Cap 69.57%	Media 10.30%	Metal 45.20%	Realty 110.22%	IT 23.64%	Realty 28.49%	Pharma 60.43%	Metal 69.66%	PSU Bank 70.92%	Realty 80.37%	PSU Bank 32.53%
Pharma 26.51%	PSU Bank 67.07%	Small Cap 10.20%	Auto 10.75%	Small Cap 57.47%	FMCG 13.57%	Finance 25.65%	IT 54.75%	Small Cap 61.94%	Metal 21.83%	Small Cap 48.73%	Realty 22.23%
FMCG 12.18%	Mid Cap 60.26%	Pharma 9.26%	Mid Cap 5.41%	Mid Cap 54.53%	Finance 10.54%	Large Cap 10.42%	Small Cap 25.02%	IT 59.58%	FMCG 17.59%	Auto 46.38%	Auto 21.75%
Auto 9.41%	Finance 57.34%	Mid Cap 8.41%	Finance 4.93%	Metal 48.71%	Large Cap 1.13%	IT 8.39%	Mid Cap 24.31%	Realty 54.26%	Auto 15.36%	Mid Cap 43.9%	Metal 15.22%
Large Cap 6.46%	Auto 56.69%	FMCG 0.33%	PSU Bank 4.11%	Finance 41.56%	Pharma -7.77%	Mid Cap -0.28%	Metal 16.14%	Mid Cap 46.81%	Finance 9.55%	Pharma 36.8%	Pharma 13.14%
Media 1.50%	Pharma 43.42%	IT -0.03%	Large Cap 3.60%	Media 32.80%	Mid Cap -13.26%	FMCG -1.29%	Large Cap 14.82%	PSU Bank 44.37%	Large Cap 3.64%	PSU Bank 33.25%	Small Cap 12.28%
Mid Cap -3.01%	Large Cap 33.17%	Auto -0.32%	FMCG 2.78%	Auto 31.47%	PSU Bank -16.47%	Small Cap -8.27%	FMCG 13.42%	Media 34.56%	Mid Cap 2.97%	FMCG 29.52%	Mid Cap 10.21%
Finance -7.32%	Media 33.02%	Large Cap -2.41%	Small Cap 0.36%	Large Cap 31.15%	Metal -19.84%	Pharma -9.34%	Auto 11.43%	Large Cap 25.04%	Small Cap -3.66%	IT 23.7%	Large Cap 7.26%
Small Cap -8.14%	FMCG 18.22%	Finance -5.41%	Media -0.85%	FMCG 29.47%	Auto -22.99%	Auto -10.69%	Realty 5.11%	Auto 18.96%	Media -10.25%	Media 21.10%	Finance 2.32%
Metal -14.26%	IT 17.84%	Realty -15.02%	Realty -4.20%	PSU Bank 24.17%	Media -25.80%	Metal -11.20%	Finance 4.46%	Finance 13.96%	Realty -10.84%	Large Cap 19.64%	FMCG -4.85%
PSU Bank -30.44%	Realty 10.02%	Metal -31.35%	IT -7.25%	IT 12.21%	Small Cap -26.68%	PSU Bank -18.25%	Media 10.12%	Pharma 10.12%	Pharma -8.55%	Metal 16.40%	IT -7.12%
Realty -34.38%	Metal 7.02%	PSU Bank -32.91%	Pharma -14.18%	Pharma -6.32%	Realty -32.87	Media -29.72%	PSU Bank -30.50%	FMCG 9.96%	IT -26.11%	Finance 12.50%	Media -22.36%

- IT returns represented by NIFTY IT
- Metal returns represented by NIFTY Metal
- Realty returns represented by NIFTY Realty
- Auto returns represented by NIFTY Auto
- Pharma returns represented by NIFTY Pharma
- Media returns represented by NIFTY Media
- Finance returns represented by NIFTY Finance
- FMCG returns represented by NIFTY FMCG
- PSU Bank returns represented by NIFTY PSU Bank
- Large cap returns represented by NIFTY 100
- Mid cap returns represented by NIFTY Midcap 150
- SmallCap returns represented by Nifty SmallCap 250


Source: MFI Explorer

MARKET HIGHLIGHTS

Domestic Debt Markets



Bond yields fell on expectations of dovish commentary from the U.S. Federal Reserve (Fed) in its monetary policy review. Yields fell as easing domestic consumer inflation betters the interest rates outlook along with fixed-income assets.



The Monetary Policy Committee (MPC) in its first bi-monthly monetary policy review of FY24 kept key policy repo rate unchanged at 6.50% with immediate effect, after six consecutive rate hikes.

Asset Class Returns

2013	2014	2015	2016	2017	2018	2019	2020	2021	2022	2023	CYTD
Equity 4.44%	Equity 35.53%	Debt 8.63%	Debt 12.91%	Equity 33.54%	Gold 7.87%	Gold 23.79%	Gold 27.88%	Equity 27.47%	Gold 13.94%	Equity 23.49%	Gold 15.69%
Debt 3.79%	Debt 14.31%	Equity -1.90%	Gold 11.35%	Gold 5.12%	Debt 5.91%	Debt 10.72%	Equity 15.57%	Debt 3.44%	Equity 3.66%	Gold 13.13%	Equity 7.60%
Gold -4.50%	Gold -7.91%	Gold -6.65%	Equity 3.70%	Debt 4.71%	Equity -1.00%	Equity 8.68%	Debt 12.25%	Gold -4.21%	Debt 2.51%	Debt 7.98%	Debt 2.76%

- Equity** Equity Returns represented by Nifty 200 Index
- Debt** Debt Returns represented by S&P BSE India Bond Index
- Gold** Gold Returns represented by domestic prices of Gold

Source: MFI Explorer

MARKET HIGHLIGHTS

Key Global Market Highlights

- The global markets continues to display strength, shrugging of any negative news with respect to wars in Russia-Ukraine and Israel-Palestine (now spilled into Iran)
- US Fed held the interest rate once again – establishing the fact that world over inflation is showing promise of softening, but is refusing to come down. The Chinese economy is beginning to find its feet on the journey of recovery. The return of Japanese economy to an interest positive zone, accompanied by marginal inflation will ensure that after long time their companies will show marginal top-line growth.
- While the optimism continues to rule the equity market, the causes of worry always remain on the horizon.
- Crude oil hitting \$100 per barrel would strongly impact inflation in oil consuming economies
- Any escalation in the Iran-Israel conflict is expected to have an impact on the merchandise exports, coupled with a higher increased cost of crude oil imports. Gold prices could also to increase if the Middle East tension increases resulting in an impending war.
- A severe drought has compelled the Panama Canal to restrict daily crossings, potentially impacting the global supply chain an clasp increase on marine freight rates.

உலகளாவிய சந்தையின் முக்கிய சிறப்பம்சங்கள்

அமெரிக்க மத்திய வங்கி தொடர்ந்து வட்டி விகிதங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, மேலும் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் மட்டுமே விகிதக் குறைப்பைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலையின்மை விகிதங்களும் தொடர்ந்து குறைவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐப்பானிய மத்திய வங்கி 17 ஆண்டுகளுக்குப் பிறகு நேர்மறையான வட்டி விகிதத்திற்கு நகர்வதன் மூலம் சந்தைகளை திரும்பிப்பார்க்க வைத்தது. இந்த நடவடிக்கை, ஐப்பானுக்குத் பணம் திரும்பி வருவதற்கான சாதியக்கூறுகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

பெரும்பாலான மத்திய வங்கிகள் தங்கத்தின் மீதான வெளிப்பாட்டை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, எனவே தங்கம் இன்னும் சில காலம் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- ரஷ்யா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் (இப்போது ஈரானிலும்) நடைபெறும் போர்கள் தொடர்பான எந்த எதிர்ப்பறையான செய்திகளும் பெரிய அளவில் தாக்காமல், உலகச்சந்தை வலிமையைக் காட்டுகிறது.
- US Fed மீண்டும் வட்டி விகிதத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது - இது உலகளவில் பணவீக்கம் இளகும் என்று காட்டுகிறது. ஆனால், பணவீக்கம் குறையவில்லை என்பதையும் தெரிவிக்கிறது. சீனப் பொருளாதாரம் மீட்டும் பாதையில் கால் பதிக்கத் தொடங்கியுள்ளது.
- ஐப்பானியப் பொருளாதாரம், வட்டி நேர்மறை நிலைக்குத் (interest positive zone) திரும்புவதால், குறைவான பணவீக்கத்துடன் சேர்ந்து, நீண்ட காலத்திற்குப் பிறகு அந்நாட்டு நிறுவனங்கள் ஓரளவு வளர்ச்சியைக் அடைவதை உறுதி செய்யும். உலகச் பங்குச் சந்தையில், நம்பிக்கை தொடர்ந்து இருந்தாலும், நாம் கவனம் செலுத்த வேண்டிய ஒரு சில விஷயங்களும் இருக்கின்றன.
- கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு \$100ஐ எட்டுவது, எண்ணெய் நுகர்வுப் பொருளாதாரங்களின் பணவீக்கத்தை கடுமையாக பாதிக்கும்
- ஈரான்-இஸ்ரேல் போரின் தாக்கம் மேலும் அதிகரித்தால், அது கச்சா எண்ணெய் இறக்குமதியின் அதிக விலையுடன் சேர்ந்து, சரக்கு ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து, போர் உருவானால், தங்கத்தின் விலையும் அதிகரிக்கலாம்.
- கடுமையான வறட்சியின் காரணமாக பனாமா கால்வாயின் தினசரி வழிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இது உலக அளவில் விநியோகச் சங்கிலியை (supply chain) பாதிக்கும். இது கடல் சரக்குக் கட்டணங்களையும் அதிகரிக்கும்.

MARKET HIGHLIGHTS

Summary

- The rise in use of artificial intelligence (AI) has resulted in considerable increase in use of water (for cooling) and use of mineral such as gold. This factor combined with the central banks buying gold has kept the gold prices at an elevated level.
- Further, escalation in conflict in Middle East is a great cause for worry, since it would result in supply chain disruptions, particularly in maritime points like Red Sea, straits of Hormuz. This escalation apart from resulting in higher crude oil prices, could result in higher freight rates, weaker US dollar, stronger gold and corrections in global equity.
- There is a good possibility that the returns from equity may trail the earnings growth whereas investment in long-dated debts binds can fetch good returns. Investors are requested to watch out for greed for higher return and substitute it with rational sober return expectations.






சாரம்

- செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு அதிகரித்துள்ளதால், நீரின் பயன்பாடு (குளிர்நீர்) மற்றும் தங்கம் போன்ற கனிமங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவதுடன் இந்த காரணியும் இணைந்து தங்கத்தின் விலையை உயர்த்திய நிலையில் வைத்துள்ளது.
- மேலும், மத்திய கிழக்கில் மோதல்கள் அதிகரித்து வருவது கவலைக்கு ஒரு பெரிய காரணமாகும். இது, குறிப்பாக செங்கடல், ஹார்முஸ் ஜலசந்தி போன்ற கடல் பகுதிகளில் விநியோகச் சங்கிலி சீர்குலைவுகளை ஏற்படுத்தும். இந்த அதிகரிப்பு கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தவிர, சரக்கு கட்டணங்களின் உயர்வு, பலவீனமான அமெரிக்க டாலர், வலுவான தங்கம் மற்றும் உலகளாவிய பங்குச் சந்தையில் திருத்தங்களை ஏற்படுத்தும்.
- பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும் என்று கருதப்படும் இந்த காலகட்டத்தில் நிலையான வருமானத்தை ஈட்டும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது, முதலீட்டாளர்களின் குறுகிய கால தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக இருக்கும்.



MARKET HIGHLIGHTS


Global Markets



MARKET HIGHLIGHTS

Global Markets

U.S. 10 Year Treasury Yield



U.S. Treasury prices was 4.68 in the month of Apr 2024

Gold Price (Per 10 Grams)




Gold price (Per 10 Grams) was Rs. 73,893 in the month of Apr 2024

Brent Crude





Brent crude oil prices rose to 82.68 in the month of Apr 2024

USD/INR



U.S. dollar price rose to 83.50 in the month of Apr 2024.



PRODUCT OF THE MONTH OUTPATIENT POLICY

It is great news!

A long time need of consumers have finally come true. We are glad to announce an exclusive “**Outpatient Policy**” which provides essential coverage for outpatient medical needs, bringing a great relief to families with young children and members frequenting doctors for consultation.

- **Key Benefits of the policy are,**
- Covers the cost of consultations and medical examinations with general practitioners, specialists, and allied healthcare professionals.
- Coverage for diagnostic procedures such as laboratory tests, X-rays, MRI, CT scans, and other imaging studies necessary for diagnosing medical conditions.
- Covers the cost of prescription drugs and medications prescribed by healthcare providers for the treatment of acute or chronic illnesses.
- Includes coverage for preventive healthcare services such as screenings and health check-ups aimed at promoting overall health and preventing diseases.
- Offers coverage for minor surgical procedures performed in outpatient settings such as ambulatory surgery centers or outpatient clinics, including anesthesia, surgeon fees, and facility charges.

This policy is particularly useful for,

- Families with growing kids.

இந்த மாதத்தின் சிறப்புத் திட்டம் புறநோயாளிகள் மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் (Outpatient Health Insurance)

ஒரு மகிழ்ச்சியான செய்தி!

- நுகர்வோர் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தேவை இறுதியாக நிறைவேறியுள்ளது. இளம் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கும், அடிக்கடி ஆலோசனைகளுக்காக மருத்துவரை சந்திப்பவர்களுக்கும் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், அவசியமான மருத்துவ தேவைகளுக்கு அத்தியாவசியமான பாதுகாப்பை வழங்கும் தனித்துவமான புறநோயாளிகள் மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியப் பயன்கள்

- பொது மருத்துவர்கள், நிபுணர்கள் மற்றும் இணை சுகாதார நிபுணர்களுடனான ஆலோசனை மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் செலவுகள் இந்தக்காப்பீட்டிற்குள் அடங்கும்
- மருத்துவ நிலைகளைக் கண்டறிவதற்கு தேவையான ஆய்வக சோதனைகள், எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ, சி.டி ஸ்கேன்கள் மற்றும் பிற இமேஜிங் (imaging) போன்ற நோயறிதல் நடைமுறைகளும் இந்தக்காப்பீட்டில் அடங்கும்.
- கடுமையான அல்லது நீடித்து இருக்கும் நோய்களுக்கான சிகிச்சைக் காக சுகாதார வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து மற்றும் மருந்துகளின் செலவுகளும் இதில் அடங்கும்.
- மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும் நோய்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்ட தடுப்பு சுகாதார சேவைகள், ஸ்கிரீனிங் மற்றும் சுகாதார பரிசோதனைகள் உள்ளிட்ட சேவைகளும் இந்தக்காப்பீட்டால் cover செய்யப்படும்.
- புறநோயாளியாக நடமாடும் அறுவை சிகிச்சை மையங்களில் செய்யப்படும் சிறு அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான மயக்க மருந்து, அறுவை சிகிச்சை நிபுணர் கட்டணங்கள் மற்றும் மருத்துவமனை வசதிக் கட்டணம் அனைத்தும் இதில் அடங்கும்.

இந்தப் பாலிசி குறிப்பாக யாருக்கு பயனுள்ளதாக இருக்கும்?

- வளரும் குழந்தைகளை கொண்ட குடும்பங்கள்
- அடிக்கடி பயணம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
- காற்று மாசுபாடுள்ள தொழிற்சாலைகள் அல்லது சூழலால் சூழப்பட்ட குடும்ப உறுப்பினர்கள்

காப்பீட்டின் முக்கிய அம்சங்கள்

- தகுதி (Eligibility)

- Families where members are frequently travelling
- Families surrounded by polluting industries or surroundings

Policy Highlights

• Eligibility:

- Any adults between 18 years to 50 years of age
- Dependent children between 31-days to 25-years (covered only if one of the parents is covered)

• Sum Insured:

- Individual or family floater basis
- 25,000 to 1,00,000

- Exclusion for from 12-months to 48-months for PED (pre-existing disease), and Cosmetic, gender change, weight control procedures, and treatment for alcoholism
- 30-day waiting period applicable
- At PurplePond, we provide competitive rates and customizable coverage options with guidance and assistance from our dedicated team. Our team also provides you with seamless claim experience and support from start to finish.

- Don't let medical uncertainties dampen your happy family moments together, secure your family with

“Outpatient Policy”

Please reach out to

Mrs. Gayathri at +91 74488 00043
(gayathri.manoharan@purplepond.in)
to know more about outpatient policy.

• 18 வயது முதல் 50 வயது வரையிலான எந்த வயதுடைய பெரியவர்களும்

• 31 நாட்கள் முதல் 25 வயது வரையிலான குழந்தைகள் (ஒரு பெற்றோர் மட்டும் சேர்க்கப்பட்டிருந்தால் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும்)

காப்பீட்டுத் தொகை

- தனிநபர் அல்லது குடும்ப கடமையவநச அடிப்படையில்
- ₹ 25,000 முதல் ₹ 1,00,000 வரை

விலக்குகள் (Exclusions)

- ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு (PED) 12 மாதங்கள் முதல் 48 மாதங்கள் வரை விலக்கு
- அழகு சிகிச்சை, பாலின மாற்றம், எடை கட்டுப்பாட்டு நடைமுறைகள் மற்றும் மது அருந்துதல் சிகிச்சை ஆகியவை விலக்கு

30 நாள் காத்திருப்புக் காலம் இதற்குப் பொருந்தும்

- PurplePond இல், நாங்கள் எங்கள் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடனான குழுவின் வழிகாட்டுதல் மற்றும் உதவியுடன், தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப, தாங்கத்தகுந்த விலையில் காப்பீட்டு திட்டங்களை வழங்குகிறோம். எங்கள் குழு உங்களுக்கு தடையற்ற காப்பீட்டு உரிமைகோரல் அனுபவத்தையும் தொடக்கம், முதல் முடிவு வரை ஆதரவையும் வழங்கக் காத்திருக்கிறோம்.
- மருத்துவ ரீதியான பிரச்சனைகள் உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியான தருணங்களை பாதிப்பதையச் செய்ய விடாதீர்கள். புற நோயாளிகள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மேலும் விவரங்களுக்கு

திருமதி காயத்ரி அவர்களை

+91 74488 00043 என்ற எண்ணிலும்

(gayathri.manoharan@purplepond.in)

என்ற mail id யிலும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Economic Titbits

- With an objective to enhance their discreet information acquisition capabilities for Indian defence forces, TSAT-1A (India's first military-grade geospatial satellite built by the private sector), was launched on April 9, 2024 by SpaceX's Falcon 9 rocket from the Kennedy Space Center in Florida. It is produced by Tata Advanced Systems Limited's (TASL), in partnership with Satellogic Inc.
- India has secured rights to operate its second overseas port at Sittwe in Myanmar, following the Chabahar Port in Iran. The project aims to connect the eastern Indian seaport of Kolkata with Sittwe seaport in Myanmar by sea, and further link Sittwe Port to Paletwa in Myanmar via Kaladan river waterway, and connect Paletwa to Zorinpui in Mizoram through a road component, thereby providing an alternate route to india's north east (apart from Siliguri corridor - which china will aim to attack and cut off in the event of a war). The operating agency will be India Ports Global Limited (IPGL) - a joint venture between Jawaharlal Nehru Port Trust (JNPT) and Deendayal Port Trust (Erstwhile Kandla Port Trust).
- With an objective to replace CNG (Compressed Natural Gas) in automotive, industrial and commercial uses, CBG (Compressed Bio Gas - produced from biomass sources like agriculture residue, cattle dung, sugarcane press mud, municipal solid waste, sewage treatment plant waste, etc) is being encouraged by the government. Recently, phase 1 of Barsana Biogas Plant, located in Uttar Pradesh was commissioned. Owned by Adani TotalEnergies Biomass Limited, it has an overall capacity of 600 tonnes per day (TPD) of feedstock, generating over 42 TPD of compressed bio gas (CBG) and 217 TPD of organic fertiliser upon full commissioning
- Aiming to increase the share of gas in the energy mix to 30%, India aims to develop pipelines, LNG (Liquefied Natural Gas) re-gasification terminals, city gas networks, and explore natural gas resources With a ₹ 3 lakh crore (\$40 billion) investment plan by February 2026. Presently, India has a 33,347 kilometres-long network of authorised pipelines (24,723 kilometres are already operational and 10,494 kilometres of pipelines are under construction). Compressed Natural Gas (CNG) stations, rising from 900 in 2014 to approximately 2,400 by 2020, with a projected target of 10,000 by 2030. The number of active domestic LPG (Liquefied Petroleum Gas) consumers has surged from 14.52 crore in April 2014 to 31.36 crore as of March 2023
- Rising temperatures across india leads to increase in air conditioners sales 3 times

வாருளாதார துணுக்குகள்

- இந்தியப் பாதுகாப்புப் படைகளின் தகவல் கையகப்படுத்தும் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், TSAT-1A (தனியார் துறையால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் இராணுவ தர புவியார் செயற்கைக்கோள்), அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, ஏப்ரல் 9, 2024, SpaceX, ன் Falcon 9 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இது Tata Advanced Systems Limited (TASL), Satellogic Inc உடன் இணைந்து உருவாக்கப்பட்ட நிறுவனம்.
- ஈரானில் உள்ள சபஹார் துறைமுகத்தைத் தொடர்ந்து, மியான்மரில் உள்ள சிட்வேயில் தனது இரண்டாவது வெளிநாட்டு துறைமுகத்தை இயக்குவதற்கான உரிமையை இந்தியா பெற்றுள்ளது. இத்திட்டமானது, கிழக்கு இந்தியத் துறைமுகமான கொல்கத்தாவை மியான்மரில் உள்ள சிட்வே துறைமுகத்துடன் கடல் வழியாக இணைப்பதையும், மேலும் சிட்வே துறைமுகத்தை மியான்மரில் உள்ள பலேட்வாவை கலடன் நதியின் நீர்வழி வழியாக இணைப்பதையும், மேலும் பலேட்வாவை மிசோரமில் உள்ள சோரின்புய் வரை சாலை வழியாக இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்கு ஒரு மாற்று வழியை வகுக்கும். (தற்போது இருக்கும் குறுகிய சிலிகுரி பாதையைத் தவிர - எப்பொழுதாவது சீனாவுடன் போர் ஏற்பட்டால், இந்தப்பாதை துண்டிக்கப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்). ஜவஹர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் (JNPT) மற்றும் தீன்தயாள் போர்ட் டிரஸ்ட் (Erstwhile Kandla Port Trust) ஆகியவற்றுடன் இணைந்து, ஒரு கூட்டு முயற்சியாக, இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் (IPGL) இந்த திட்டத்தைச் செயல்படுத்தும்.
- வாகனம், தொழில்துறை மற்றும் வணிகப் பயன்பாடுகளிலிருந்து, சின்னியை (CNG - Compressed Natural Gas) மாற்றும் நோக்கத்துடன், சிபிஜி (CBG - Compressed Bio Gas) - அழுத்தப்பட்ட உயிர் வாயுவின் பயன்பாடு அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படுகிறது. CBG, விவசாய எச்சம், கால்நடை சாணம், கரும்பு வடிகட்டி அழுத்தி சேறு (sugarcane press mud), நகராட்சி திடக்கழிவுகள், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை கழிவுகள் போன்ற உயிரி மூலங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சமீபத்தில், உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள பர்சானா பயோகேஸ் ஆலையின் முதல் கட்டம் தொடங்கப்பட்டது. அதானி டோட்டஸ் எனர்ஜிஸ் பயோமாஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான இதில், ஒரு நாளைக்கு 600 டன்கள் (TPD - tonnes per day) என்கிற அளவுக்குத் உற்பத்தித் திறன் உண்டு. முழுமையாக இது செயல்படத் தொடங்கும் போது, 42 TPD க்கும் அதிகமான அழுத்தப்பட்ட உயிர் வாயு (CBG) மற்றும் 217 TPD கரம் உரங்கள் உற்பத்தி செய்யப்படும்.
- எரிசக்தி கலவையில் எரிவாயுவின் பங்கை 30% ஆக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, பிப்ரவரி 2026 க்குள், ₹3 லட்சம் கோடி (\$40 பில்லியன்) முதலீட்டுத் திட்டத்துடன் குழாய்கள், எல்என்ஜி (LNG - Liquefied Natural Gas) மறு-எரிவாயு முனையங்கள், நகர எரிவாயு நெட்வொர்க்குகள் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை பெருகுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, இந்தியாவில் 33,347 கிலோமீட்டர் நீளமான அங்கீகரிக்கப்பட்ட பைப்பலைன் நெட்வொர்க் உள்ளது (24,723 கிலோமீட்டர்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன மற்றும் 10,494 கிலோமீட்டர் குழாய்கள் கட்டுமானத்தில் உள்ளன). அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) நிலையங்கள், 2014 இல் 900 இல் இருந்து 2020 இல் தோராயமாக 2,400 ஆக உயர்ந்திருந்தது. 2030 ஆம் ஆண்டிற்கான இலக்கு 10,000 ஆக உள்ளது. உள்நாட்டு எல்பிஜி (LPG - Liquefied Petroleum Gas) நுகர்வோரின் எண்ணிக்கை ஏப்ரல் 2014 இல் 14.52 கோடியிலிருந்து மார்ச் 2023 நிலவரப்படி 31.36 கோடியாக உயர்ந்துள்ளது.
- இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலை, குளிர்சாதனப் பெட்டிகளின் விற்பனையை 3 மடங்கு அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது



Purple Pond

Plan ▶ Protect ▶ Plough ▶ Prosper



Risk Mitigation & Financial Planning

Suite 112, 113, 604, Challamall, Door # 11/11A,
Sir Theyagaraya Road, T.Nagar, Chennai - 600 017
Phone : +91 78100 27636 / Email : contact@purplepond.in

www.purplepond.in

INSURANCES

MUTUAL FUNDS

FIXED DEPOSITS

RBI, CG BONDS

WILLS

CHENNAI • COIMBATORE • HYDERABAD • KANCHEEPURAM • KUMBAKONAM • MADURANTAKAM • SALEM • TRICHY • UTHIRAMERUR

Disclaimer

All information contained in this document has been obtained by Purplepond from sources believed by it to be accurate and reliable. Although reasonable care has been taken to ensure that the information herein is true, such information is provided 'as is' without any warranty of any kind, and Purplepond or its affiliates or group companies and its respective directors, officers, or employees in particular, makes no representation or warranty, express or implied, as to the accuracy, suitability, reliability, timelines or completeness of any such information. All information contained herein must be construed solely as statements of opinion, and Purplepond, or its affiliates and its respective directors, officers, or employees shall not be liable for any losses or injury, liability or damage of any kind incurred from and arising out of any use of this document or its contents in any manner, whatsoever. Opinions expressed in this document are not the opinions of our holding company, Purplepond, and should not be construed as any indication of credit rating or grading of Purplepond for any instruments that have been issued or are to be issued by any entity.